


**TAMILNADU TELECOMMUNICATIONS LIMITED**

 (A Joint venture of TCIL, a Govt. of India Enterprise &  
TIDCO, a Govt. of Tamilnadu Enterprises)

**OPTICAL FIBRE CABLE DIVISION**


Works: E18B-24, CMDA Industrial Complex, Maraimalai Nagar - 603 209. Phone: (044) 27453881, 27452406, 27451095. Telefax: +91-44-27454768

**TTL/NSE/BSE/2022-23**
**Dt. 05.08.2022**

To The Manager, M/s.National Stock Exchange Of India Limited, "Exchange Plaza", Bandra Kurla Complex, Bandara (East), MUMBAI – 400 051  Scrip Code: TNTELE	To The Manager, Bombay Stock Exchange Limited, Floor No.25, PJ Towers, Dalal Street, MUMBAI – 400 001  Scrip Code: 523419
--	---

Dear Sir/Madam,

**SUB: Under regulation 47 of the SEBI LODR regulation, 2015 Newspaper publication of un-audited financial results for the quarter ended on 30.06.2022**

Please find attached herewith the copy of published of <sup>un-</sup>audited financial results for the year ended on 30.06.2022 in the newspapers of English Business Standard at English Newspaper & in vernacular language of Tamil Murasu Tamil Newspaper.

Submitted for record please.

 Thanking you,  
 Yours faithfully,



 (J Ramesh Kannan)  
 Managing Director  
 DIN 09292181  
 Encl. as above



# TAMILNADU TELECOMMUNICATIONS LIMITED

(A Joint Venture of TCIL, Govt. of India Enterprise & TIDCO, Govt. of Tamilnadu Enterprise)

Regd. Office. No. 16, 1st Floor, Aziz Mulk 3rd Street, Thousand Lights, Chennai – 600 006.

CIN : L32201TN1988PLC015705, Tel : 044 28292653, e-mail : ttlosec@rediffmail.com, website : www.ttlofc.in

## UNAUDITED FINANCIAL RESULTS FOR THE THREE MONTHS ENDED 30<sup>TH</sup> JUNE 2022

(Amount in Hundreds of Rupees)

Particulars	Quarter ended 30.06.2022	Quarter ended 30.06.2021	Quarter ended 31.03.2022	Year ended 31.03.2022
	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
Total income from Operations	443	483	1,324	2,152
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	(248,102)	(274,431)	(790,833)	(1,041,919)
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	(248,102)	(274,431)	(790,833)	(1,044,368)
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	(248,102)	(274,431)	(790,833)	(1,044,368)
Total Comprehensive Income for the period (comprising Profit / (Loss) for the period after tax and Other Comprehensive Income (after Tax)	(248,102)	(274,431)	(781,859)	(1,049,547)
Equity Share Capital	4,567,620	4,567,620	4,567,620	4,567,620
Reserves (excluding Revaluation Reserve)	(18,529,316)	(17,506,097)	(18,281,212)	(18,281,212)
Earnings Per Share (of Rs.10 each) (for continuing and discontinued operations) in Rupees				
1) Basic	(0.54)	(0.60)	(1.73)	(2.30)
2) Diluted	(0.54)	(0.60)	(1.73)	(2.30)

**Notes:-** 1) The Ind AS compliant interim unaudited standalone financial statements for the corresponding Three months ended 30/06/2022 have been prepared in accordance with the regulations and measurement principles laid down in Ind AS-34- "Interim Financials Reporting" prescribed as per section 133 of the Companies Act 2013 read with relevant rules issued there under and other accounting principles generally accepted in India. The Ind AS compliant interim unaudited stand alone financial statements for the corresponding quarter have been stated in terms of SEBI circular no. CIR/CFD/FAC/62/2016 dated 05/07/2016.

2) The above is an extract of the detailed format of Quarterly / Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly / Annual Financial Results are available on the Stock Exchange websites (National Stock exchange of India Limited ([www.nseindia.com](http://www.nseindia.com)) & BSE Limited ([www.bseindia.com](http://www.bseindia.com)) and the Company Website ([www.ttlofc.in](http://www.ttlofc.in)).

For and on behalf of the Board of Directors  
Sd/-

**J. Ramesh Kannan**  
Managing Director  
DIN 09292181

Place : Chennai  
Date : 04-08-2022



# தமிழ்நாடு டெலிகம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்

(டிசிஐஎஸ், இந்திய அரசு நிறுவனம் மற்றும் டிட்கோ, தமிழ்நாடு அரசு நிறுவனத்துடனான கூட்டு நிறுவனம்)

பதிவு அலுவலகம் : எண். 16, முதல் தளம், அஜிஸ் முல்க் 3-வது தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.

CIN : L32201TN1988PLC015705, தொலைபேசி: 044 -28292653, இ-மெயில்: tticosec@rediffmail.com இணையதளம்: www.ttiofc.in

## 30-06-2022 அன்றுடன் முடிந்த மூன்று மாதத்திற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் (ரூபாய் ரூபுகளில்)

விவரங்கள்	முடிந்த காலாண்டு 30.06.2022	முடிந்த காலாண்டு 30.06.2021	முடிந்த காலாண்டு 31.03.2022	முடிந்த ஆண்டு 31.03.2022
	(கு. ஆகாதது)	(கு. ஆகாதது)	(கு. ஆகாதது)	(கு. ஆகாதது)
செயல்பாடுகளில் இருந்து மொத்த வருமானம்	443	483	1,324	2,152
நட்பு காலத்திற்கான நிர சபைம் / (நஷ்டம்) (வரி, விலக்கு பெற்ற ரசங்கள் மற்றும் / அல்லது சிறப்பு ரசங்களுக்கு முந்தையது)	(248,102)	(274,431)	(790,833)	(1,041,919)
வரிக்கு முந்தைய நட்பு காலத்திற்கான நிர சபைம் / (நஷ்டம்) (விலக்கு பெற்ற ரசங்கள் மற்றும் / அல்லது சிறப்பு ரசங்களுக்கு பிந்தையது)	(248,102)	(274,431)	(790,833)	(1,044,368)
வரிக்கு பிந்தைய நட்பு காலத்திற்கான நிர சபைம் / (நஷ்டம்) (விலக்கு பெற்ற ரசங்கள் மற்றும் / அல்லது சிறப்பு ரசங்களுக்கு பிந்தையது)	(248,102)	(274,431)	(790,833)	(1,044,368)
நட்பு காலத்திற்கான மொத்தம் விரிவான வருவாய் வரிக்கு பிந்தைய நட்பு காலத்திற்கான சபைம் / (நஷ்டம்) மற்றும் இதர விரிவான வருவாய் (வரிக்கு பிந்தையது) ஆகியவற்றை உள்ளடக்கியது	(248,102)	(274,431)	(781,859)	(1,049,547)
சம்பங்கு மூலதனம்	4,567,620	4,567,620	4,567,620	4,567,620
ரிசர்வுகள் (முழுமதிப்பீடு ரிசர்வ் நீங்கலானது)	(18,529,316)	(17,506,097)	(18,281,212)	(18,281,212)
பங்கு ஒன்றின் வருவாய் ( தரண ரூ.10/-) (தொடர்ச்சியான மற்றும் தொடர்ச்சியில்லாத செயல்பாடுகளுக்கானது) ரூபாயில்				
1) அடிப்படை	(0.54)	(0.60)	(1.73)	(2.30)
2) தீயம் குறைந்தது	(0.54)	(0.60)	(1.73)	(2.30)

குறிப்புகள் : 1. 2013-ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தின் 133-வது பிரிவின்படி குறிப்பிடப்பட்ட விதிமுறைகளின் படிபடி, இதர பொருத்தமான விதிமுறைகளின் படிபடி மற்றும் இந்தியாவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இதர கணக்கியல் நெறிமுறைகளின்படிபடி 30.06.2022 அன்றுடன் முடிந்த மூன்று மாதங்களுக்கான Ind AS விதிமுறைகளை பின்பற்றி தணிக்கை செய்யப்படாத தனிப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. SEBI சுற்றறிக்கை எண் CIR/CFD/FAC/62/2016 தேதி: 05-07-2016 ன் படி இணையான காலாண்டுக்கான Ind AS விதிமுறைகளை பின்பற்றி தணிக்கை செய்யப்படாத தனிப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

2. மேற்குறிப்பிடப்பட்டுள்ள 2015-ம் வருடத்திய SEBI பொறுப்புகளில் பட்டியலிடுதல் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துதல் விதிமுறைகளில் 33-வது விதிமுறையின் கீழ் பங்கு வர்த்தக நிறுவனங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு / வருடாந்திர நிதிநிலை முடிவுகளின் விரிவான படிவத்தின் கருக்கமான அறிக்கையாகும். மேற்கொள்ள காலாண்டு / வருடாந்திர நிதிநிலை முடிவுகளின் முழு படிவத்தையும் பங்கு வர்த்தக நிறுவனங்களான BSE லிமிடெட் நிறுவனத்தின் இணையதளத்திலும் இயக்குனர்கள் குழுக்காகவும், அதன் சார்பாகவும் (www.bseindia.com) மற்றும் நேஷனல் சபாக்க் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இணையதளத்திலும் (www.nseindia.com) அம்பெனியின் இணையதளத்திலும் (www.ttiofc.in) காணலாம்.

இடம் : சென்னை  
தேதி : 04-08-2022

J. ரமேஷ் கவிசாணன்  
நிர்வாக இயக்குனர்  
DIN 09292181

**SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES**  
(Under Rule 9(1) of the Security Interest (Enforcement) Rules 2002)  
E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with proviso to Rule 9(1) of the Security Interest (Enforcement) Rules, 2002

Sl No	Loan Ac No.	Name of Borrower(s) / Co-borrower(s) / Legal Representative/ Guarantor(s)	Amount as per Demand Notice and date of demand notice	Reserve Price	Earnest Money
1	9667690	Mrs. RANANTHI (Borrower) Mr. A RAJKUMAR (Co-borrower)	Rs.43,34,394/- & 15.11.2021	Rs. 17,90,000/-	Rs. 1,79,000/-

**Description of the Immovable Property:** "Madurai District, Madurai North Sub Registrar Office, Paravai Bit-2 Village, Ukadai, Oomechikulam, Old S.No. 313/3, UDR old Patta No. 88 and New Patta No. 86/3 and under UDR Sub Division R.S.No. 86/3, to an extent of 96 Cents divided into housing plots under the name of Kuberalakshmi Nagar Extension in which Plot No. 27, and a constructed RCC house and the boundaries: North - Plot No. 26, East - 23 Feet Common Road, South - Plot No. 27A, West - Property of Ethirajan, Sulochana and Lakshmanan. Admeasuring: East to west on Northern Side - 40 Feet East to west on Southern Side - 40 Feet North to South on Eastern Side - 26 Feet North to South on Western Side - 26 Feet totalling to 1040 Sq Ft of plot constructed RCC House with all appurtenances."

At the Auction, the public generally is invited to submit their bid(s) personally. The Borrower(s)/Co-Borrower (s) are hereby given last chance to pay the total dues with further interest within 15 days from the date of publication of this notice, failing which the Immovable Property will be sold as per schedule. The E auction will be stopped if amount due as aforesaid, with interest and costs (including the cost of the sale) are tendered to the Authorised Officer or proof is given to his satisfaction that the amount of such secured debt, interest and costs has been paid before the date of the auction.

No officer or other person, having any duty to perform in connection with this sale shall, however, directly or indirectly bid for, acquire or attempt to acquire any interest in the Immovable Property sold.

The sale shall be subject to the conditions prescribed in the Security Interest (Enforcement) Rules, 2002 and to the following further conditions:

NOTE: The E-auction of the properties will take place through portal <https://bankauctions.in/> on 25-08-2022 between 2.00 PM to 3.00 PM with limited extension of 10 minutes each.

**Terms and Condition:** 1. The particulars specified in the Schedule herein below have been stated to the best of the information of the undersigned, but the undersigned shall not be answerable for any error, misstatement or omission in this proclamation. In the event of any dispute arising as to the amount bid, or as to the bidder, the lot shall at once again be put up to auction subject to the discretion of Secured Creditor. 2. The property shall not be sold below the Reserve Price. 3. Bid Increment Amount will be Rs.10,000/- (Ten Thousand Only) 4. All the Bids submitted for the purchase of the property shall be accompanied by Earnest Money as mentioned above by way of a Demand Draft favoring the "TATA CAPITAL HOUSING FINANCE LTD." payable Branch Address. For payment of EMD through NEFT/RTGS/IMPS, kindly contact Authorised Officer. The Demand Drafts will be returned to the unsuccessful bidders after auction. 5. The highest bidder shall be declared as successful bidder provided always that he/she is legally qualified to bid and provided further that the bid amount is not less than the reserve price. It shall be in the discretion of the "Authorized Officer" to decline acceptance of the highest bid when the price offered appears so clearly inadequate as to make it inadvisable to do so. 6. For reasons recorded, it shall be in the discretion of the Authorised Officer to adjourn/discontinue the sale. 7. Inspection of the Immovable Property can be done on 17-08-2022 between 11 AM to 5.00 PM with prior appointment. 8. The person declared as a successful bidder shall, immediately after such declaration, deposit twenty-five per cent of the amount of purchase money/bid which would include EMD amount to the Authorised Officer within 24hrs and in default of such deposit, the property shall forthwith be put to fresh auction/Sale by private treaty. 9. In case the initial deposit is made as above, the balance amount of the purchase money payable shall be paid by the purchaser to the Authorised Officer on or before the 15th day from the date of confirmation of the sale of the property, exclusive of such day, or if the 15th day is a Sunday or other holiday, then on the first office day after the 15th day. 10. In the event of default of any payment within the period mentioned above, the property shall be put to fresh auction/Sale by private treaty. The deposit including EMD shall stand forfeited by TATA CAPITAL HOUSING FINANCE LTD and the defaulting purchaser shall lose all claims to the property. 11. Details of any encumbrances, known to the TATA CAPITAL HOUSING FINANCE LTD, to which the property is liable: Nil. The Intending Bidder is advised to make their own independent inquiries regarding encumbrances on the property including statutory liabilities areas of property tax, electricity etc. 12. For any other details or for procedure online training on e-auction the prospective bidders may contact the Service Provider, M/s. 4Clouse, Block No 605 A, 6th Floor, Maitrivanam Commercial Complex, Amerpet, Hyderabad - 500038 through its coordinators Mr. U.Subbarao, Mob. No.814200061, subbarao@bankauctions.in or Manish Bansal, Email id Manish.Bansal@tatacapital.com Authorised Officer Mobile No 8588983696. Please send your query on WhatsApp Number - 999078669. 13. Please refer to the below link provided in secured creditor's website <https://bit.ly/3Q48nIH> for the above details.

**Please Note -** TCHFL has not engaged any broker/agent apart from the mentioned auctioning partner for sale/auction of this property. Interested parties should only contact the undersigned or the Authorised officer for all queries and enquiry in this matter.

Place: Chennai, Date : 05-08-2022 Sd/- Authorized Officer, Tata Capital Housing Finance Ltd.

**बैंक ऑफ बड़ोदा Bank of Baroda**  
Regional Stressed Asset Recovery Branch (ROSARB)  
1st floor, No.10, C.P Ramasamy Road, Alwarpet, Chennai-600 018.  
Phone : 044-2345-4221

**SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES**

E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with proviso to Rule 9(1) of the Security Interest (Enforcement) Rules, 2002. Notice is hereby given to the public in general and in particular to the Borrower (s), Mortgagee (s) and Guarantor (s) that the below described immovable property mortgaged/charged to the Secured Creditor, possession of which has been taken by the Authorised Officer of Bank of Baroda, Secured Creditor, will be sold on "As is where is", "As is what is", "Whatever there is" and "Without recourse" basis for recovery of dues in below mentioned account/s. The details of Borrower/s/Mortgagor/s/Guarantor/s/Secured Asset/s/Dues/Reserve Price/Auction date & Time, EMD and Bid Increase Amount are mentioned below :-

**1 Name & address of Borrowers / Guarantor/ Mortgagee: M/S Ayyanar Constructions, represented partners - S.Sekar, S.Rani, No.1/34, Bharatidasan Street, Palavakkam, Chennai-41. S.Sekar S/o Sapani Muthu Nadar, No. 1/34, Bharatidasan Street, Palavakkam, Chennai - 41. Mrs.S.Rani W/o S.Sekar, No.1/34, Bharatidasan Street, Palavakkam, Chennai-41. Mr.K.Selvaraju S/o Kannan, Plot No-19, Door.No-28- Navamani street, Central Bank Colony, Main Road, Chrompet, Chennai-600 044**

**Total Dues : as on 30-07-2022 Rs.4,25,58,885.94 plus further interest from 31-07-2022 and other legal charges, expenses**

**Detailed description of the immovable property: Owner of the property Mr.K.SELVARAJU. SCHEDULE OF PROPERTY :** All that piece and parcel of Plot measuring 2402 sq.feet bearing plot No-19 together with building thereon having a super built up area of 256 sq.ft situated at Pammal village Door No.28, Saraswathi Illam, Navamani street, Central Bank colony,Chrompet,Chennai-44 comprised in survey No198/2 Paimash No-768/2 [part], building approval dated 30-11-2009 vide BA.No 250/09-10 and PPA No. 984/09, previously Saidapet and Tambaram Taluk,Chengalpet district, now in Alandur taluk, Kanchipuram District within the registration district of Chennai - South and Sub Registration district of Pammal and bounded on the North by - 30 Feet Road, South by Plot No-22 in S.No-198/2 & 198/4 East by: S.No-198/2 & 198/4, Plot No. 18 West by S.No-198/2, Plot No 20, morefully described in the sale deed dated 14.12.1988 bearing Doc No 93 of 1989 at SRC , Pammal. (Symbolic Possession)

**Reserve Price : Rs.1,32,30,000/- EMD Amount : Rs.13,23,000/- Bid Increase Amount : Rs.1,00,000/-**

**2 Name & address of Borrowers / Guarantor/ Mortgagee: M/s. Venus Exports, D.No.77, 4th Street, W Block, Anna Nagar (Near Roundana), Chennai - 600040. Represented by its partners: 1.Mr Maheswaran K K, S/o A Krishnan, 2. Mrs Kasthuri K, W/o. A. Krishnan, Both residing at, No 54/23, Reddy Kuppam Road, Saidapet, Chennai - 600 015 Guarantors: 1. Mrs V Shanithi, W/o, Mr Vijayakumar R, No 54/23, Reddy Kuppam Road, Saidapet, Chennai - 600 015, 2. Mr Anandan V, S/o Mr Vijayakumar R, New Surya Flat, Saidapet, Chennai - 600 015, 3. Mr Sadasivam K, S/o Mr Krishnan A, No 54/23, Reddy Kuppam Road, Saidapet, Chennai 600 015**

**Total Dues : Rs. 2,22,14,466.30 as on 22.07.2022 plus interest thereon and other charges.**

**Detailed description of the immovable property with known encumbrances, if any:** All that piece and parcel of the land measuring an extent of 2100 Sqft with building constructed thereon, comprised in T.S.No:140, bearing block no.34, situated at old door no 23, New No 54, Reddy Kuppam Street, Mambalam Village, Mambalam Guindy Taluk, Chennai District and bounded On the North by: S. No 141, On the South by: S. No 139/1, On the East by: S. No 142, On the West by: S. No 145 And situated within the Registration District of Chennai South and in the Sub Registration district of T Nagar. As per Patta the Land area is 1767 sq.feet . Built-up area as per site in GF-1687 Sq.feet, FF-1687 Sq.feet, SF-1687 Sq.feet, Third Floor[pt] 820 sq.ft. Nearby Land Mark-Jones subway and Saidapet Railway station. GF-Shops. Latitude & Longitude :- 13.025694 & 80.224037 (Symbolic Possession)

**Reserve Price : Rs.2,42,00,000/- EMD Amount : Rs.24,20,000/- Bid Increase Amount : Rs.1,00,000/-**

**3 Name & address of Borrower/ Guarantor/ Mortgagee: Smt Padma Shekar W/o Shre Veera Shekar(Applicant) No 5,3rd Main road, Indira Nagar, Adyar Chennai 600 020. Shri Vinayagaraj M S/o Muthuraman, No 1, Land Marvel Apartment, Second floor, 1st street, Thiruvanniyur, Chennai 600 041**

**Total Dues : as on 30-07-2022 Rs.3,10,52,540.98 plus further interest from 31-07-2022 and other legal charges, expenses**

**Detailed description of the immovable property with known encumbrances, if any:** All that piece and parcel of commercial office building in first floor built on the entire land area of 7912 sq.ft bearing Plot no 2E,4 & 5 with built up area of 2400 sq.ft (inclusive of common area) along with undivided share of land measuring 625 sq.ft out of 1450 sq.ft situated at No 62 and 63, L B Road, Pallipattu village , Adyar, Chennai - 600 020 and comprised in T S No 38/1 part, 38/2, 38/3 (Old S No 18/3) in Block No 21 and bounded on the North by : T S No 37 part (Pallipattu village), South by : T S No 38/4 (Pallipattu village), East by : Old R S No 65 (Urr Village) L B Road, West by : T S No 38/1 Part (Pallipattu village), and situated within the Sub-Registration district of Adyar and Registration district of Chennai South (Physical Possession)

**Reserve Price : Rs.1,11,60,000/- EMD Amount : Rs.11,16,000/- Bid Increase Amount : Rs.1,00,000/-**

**Property Inspection date & Time : 17-08-2022 14:00 PM TO 17:00 PM Date & Time of E-auction : 22-08-2022 14:00 PM TO 18:00 PM**

For detailed terms and conditions of sale, please refer to the link provided in <https://www.bankofbaroda.in/e-auction.htm> and <https://ibapi.in>. Also, prospective bidders may contact the Authorised Officer Mr.V.Raj Shekhar on Mobile No. 95973 11199.

Place : Chennai Date : 04-08-2022

**AUTHORISED OFFICER BANK OF BARODA**

**கள்ளியாகுமரி மாவட்டம் திற்பரப்பு தேர்வுநிலை பேருராட்சி**  
ந.க.எண். 52/2022அ1 மறு ஒப்புத்தர்ப்புள்ளி அறிவிப்பு நாள்: 04.08.2022

கள்ளியாகுமரி மாவட்டம், திற்பரப்பு தேர்வுநிலை பேருராட்சியின் கலைஞர் நகர்ப்பகுதி மெம்பர்டு திட்டம் 2022-2023 -ன் கீழ் ரூ.146.00 இலட்சம் மதிப்பீட்டில் திருநந்திக்கரை பகுதியில் நவீன எரிவாயு தகவல் மேலாண்மை அமைத்தல் ஒப்புத்தர்ப்புள்ளிகள் இரண்டு உரைகள் முறை வரவேற்கப்படுகின்றன.

1. திற்பரப்பு தேர்வுநிலை பேருராட்சியின் மேற்காணும் பணிகள் மேற்கொள்ள ஒப்புத்தர்ப்புள்ளி படிவங்கள் <https://tntenders.gov.in> மற்றும் <http://tenders.tn.gov.in> இணைய தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
2. ஒப்புத்தர்ப்புள்ளி பதிவிறக்கம் செய்யும் மற்றும் ஒப்புத்தர்ப்புள்ளி சமர்ப்பிக்கும் 04.08.2022 முதல்
3. ஒப்புத்தர்ப்புள்ளி சமர்ப்பிக்க கடைசி நாள் 23.08.2022 இர்ப்பகல் 3.00 மணி வரை
4. ஒப்புத்தர்ப்புள்ளி திறத்தல் நாள் 23.08.2022 இர்ப்பகல் 3.30 மணி

ஒப்புத்தர்ப்புள்ளி பெறப்படும் நாளன்று அலுவலகத்திற்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்படும் அதற்கு அடுத்த வேலை நாளில் அதே நேரத்தில் அதே இடத்தில் ஒப்புத்தர்ப்புள்ளிகள் பெறப்பட்டு திறக்கப்படும்.

வ.உ.ஒ.த.க.5/2022/ஒப்புத்தர்ப்புள்ளி/2022 செயல் அலுவலர், திற்பரப்பு தேர்வுநிலை பேருராட்சி, கள்ளியாகுமரி மாவட்டம்

**TAMILNADU TELECOMMUNICATIONS LIMITED**  
(A Joint Venture of TCI, Govt. of India Enterprise & TIDCO, Govt. of Tamilnadu Enterprise)  
Regd. Office. No. 16, 1st Floor, Aziz Mulk 3rd Street, Thousand Lights, Chennai - 600 006.  
CIN : L32201TN1988PLC015705, Tel : 044 28229653, e-mail : [ttcosec@rediffmail.com](mailto:ttcosec@rediffmail.com), website : [www.ttlco.in](http://www.ttlco.in)

**UNAUDITED FINANCIAL RESULTS FOR THE THREE MONTHS ENDED 30<sup>th</sup> JUNE 2022** (Amount in Hundreds of Rupees)

Particulars	Quarter ended 30.06.2022	Quarter ended 30.06.2021	Quarter ended 31.03.2022	Year ended 31.03.2022
	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
Total income from Operations	443	483	1,324	2,152
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	(248,102)	(274,431)	(790,833)	(1,041,919)
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	(248,102)	(274,431)	(790,833)	(1,044,368)
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	(248,102)	(274,431)	(790,833)	(1,044,368)
Total Comprehensive Income for the period (comprising Profit / (Loss) for the period after tax and Other Comprehensive Income (after Tax))	(248,102)	(274,431)	(781,859)	(1,049,547)
Equity Share Capital	4,567,620	4,567,620	4,567,620	4,567,620
Reserves (excluding Revaluation Reserve)	(18,529,316)	(17,506,097)	(18,281,212)	(18,281,212)
Earnings Per Share (of Rs.10 each) (for continuing and discontinued operations) in Rupees				
1) Basic	(0.54)	(0.60)	(1.73)	(2.30)
2) Diluted	(0.54)	(0.60)	(1.73)	(2.30)

**Notes:-** 1) The Ind AS compliant interim unaudited standalone financial statements for the corresponding Three months ended 30/06/2022 have been prepared in accordance with the regulations and measurement principles laid down in Ind AS-34 "Interim Financial Reporting" prescribed as per section 133 of the Companies Act 2013 read with relevant rules issued there under and other accounting principles generally accepted in India. The Ind AS compliant interim unaudited standalone financial statements for the corresponding quarter have been stated in terms of SEBI circular no. CIR/CFD/FAC/02/2016 dated 05/07/2016.  
2) The above is an extract of the detailed format of Quarterly / Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly / Annual Financial Results For and on behalf of the Board of Directors are available on the Stock Exchange websites (National Stock exchange of India Limited ([www.nseindia.com](http://www.nseindia.com)) & BSE Limited ([www.bseindia.com](http://www.bseindia.com))) and the Company Website ([www.ttlco.in](http://www.ttlco.in)).

Sd/-  
**J. Ramesh Kannan**  
Managing Director  
DIN 09292181

**MANAPPURAM HOME FINANCE LIMITED**  
FORMERLY MANAPPURAM HOME FINANCE PVT LTD  
CIN : U65923K12010PI039179

Manappuram Home Finance Ltd at Unit 301-315, 3rd Floor, A wing, Kanakia Wall Street, Andheri-Kurla Road, Andheri East, Mumbai - 400093, contact No.022-68194000/022-66211000.

**CORRIGENDUM**  
**TO AUCTION SALE NOTICE UNDER SARFAESI ACT, 2002**  
(For sale of the following assets)

Manappuram Home Finance Ltd. had issued auction notice for sale of secured assets of the following under Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interests Act 2002 read with the Security Interest (Enforcement) Rules, 2002 published in this News Paper dated 27th November 2020. The last date for deposit of EMD, Submission of tender form and date & time of auction are extended to 20/08/2022 at 3:00 PM for the sale of the following assets at Manappuram Home Finance Ltd, 1st Floor, 562/A, M.S Road, Vetturimadam, Vetturimadam Junction, Opp. RAJAS Mandapam, Nagercoil 629003.

Sr. No.	Name of Borrower(s) / Co-Borrowers/ Guarantors/Loan Account No/BRANCH	Details of the Secured Asset	Revised Reserve Price (Rs) & EMD	Last auction details
1	Mr Justin R & SELVI C/SNAGE002463/NAGERCOIL	Door no:2/139/2, Manordesam, Kakkode, Melai Vettu Vila, Arumanai-Village, Manjalumoodu Village Panchayat, Vilavancode-Taluk, Kanniyakumari dist-629151. Land Mark: R.C.Church @ Kakkode, TamilNadu, INDIA	Rs. 5,50,000/- & Rs.1,37,500/-	28-12-2020 TILL 3:00 PM

All other terms and conditions of the sale notice and tender form shall remain unchanged.

Date : 05/08/2022  
Place : Tamil Nadu

Sd/-  
**Authorised Officer**  
Manappuram Home Finance Ltd



BS Marketing Initiative



**Convention on IFCS Gift City**  
"International Trading Opportunities at Gift IFSC, Gift City, India"  
Friday, 29th July, 2022



ANMI & CPAI jointly organized its Convention on International Trading Opportunities at GIFT IFSC, GIFT City, India 29th July 2022 at Grand Mercure, Gift City.

The Guest of Honor's were Mr. Praveen Trivedi, ED, IFSCA, Mr. Dipesh Shah, ED - Development, IFSCA & Mr. Ashok Agarwal, CPAI Mentor & Executive Chairman & Promoter, Globe Capital. The event witnessed a great outburst of the Capital & Commodity market participants who exhibited their interests in setting up new businesses in GIFT city by entrusting ANMI & CPAI with their Letters of Intent to setup smooth & easy commencement of businesses in GIFT IFSC.

This was organized in continuation of the Azadi Ka Amrit Mahotsav with the Honorable Prime Minister's dream project of "Making GIFT City a price letter for at least a few of the largest traded instruments in the world, where in commodities, currencies, equities, interest rates or any other financial instruments. He further stated that Companies from ASIA, Africa & Europe should be able to raise funds from the important financial Centre".

Post the convention, the participants joined the Prime Ministers Inaugural session at GIFT City - Foundation stone laying of IFSCA's Head Quarter Building, Launch of India International Bullion Exchange, & Launch of NSE IFSC - SGX Connect in GIFT IFSC.

The Prime Minister acknowledged the 115 Letters of Intent that were jointly collected by ANMI & CPAI. He also made further announcements about Finance & Technology is interconnected. Target for new innovations in Fintech & Gift become a laboratory for IFSC Fintech. To Make Gift IFSC Sustainable & Climate Project For Global Trade & Equity Capital Gateway.



**Golden Quotes**

**Praveen Trivedi**, Executive Director, IFSCA: "IFSCA is committed to provide most competitive and best in class regulatory ecosystem which is comparable with any advanced jurisdiction in the world, where all the stockholders will act together to achieve common goal of economic development."

**Dipesh Shah**, Executive Director, Development, IFSCA: "As a unified regulator, IFSC Authority has both mandate-Development and Regulations. We try to facilitate businesses in terms of ease of doing business from IFSC."

**Ashok Agarwal**, Chief Mentor, CPAI & Promoter, Globe Capital: "GIFT City Trading in SGX nifty and the starting of IIBX will act as catalyst in making India a Global trading HUB. This will help in making India a price setter in place of price taker. However this will happen only when some small issues are resolved."

**Kamlesh Shah**, President, ANMI: "Gift city is a Gift in real sense. With inauguration of India International Bullion Exchange and SGX-connect, we shall realize dream of our Hon PM to make India price setter in few of financial products."

**Narinder Vadhwani**, National President, CPAI: "IFSC Gift city offers great business opportunities for members. We have taken mandate of 115 members who are going to start their operations from IFSC gift city in near future" moreover There will be an entire infra and value chain built around Gift city that will operate here...giving many opportunities of business & employment."

**V. Balasubramanian**, MD & CEO, India International Exchange IFSC Ltd. (India INX): "India INX holds the pole position in secondary market within GIFT IFSC having market share of 92% in July 2022 and cumulative turnover of 6.18 Trillion. India INX is one of the world's most advanced technology platforms with a response time of 4 microseconds and allows trading for 22 hours a day, in a range of financial market products such as index and single stock derivatives, commodity derivatives, currency derivatives and debt securities, to allow international investors to trade from anywhere across the globe."

**Ashok Kumar Gautam**, MD & CEO, India International Bullion Exchange (IIBX): "We request the members to encourage enrolling NRIs, PIOs and global investors to come to IIBX and invest in Bullion BDRs. They can use the transparent IIBX platform for price discovery and the competitively priced services of Bullion ecosystem. GIFT IFSC has no restriction on capital flows allowing the investors to either take USD after selling their BDRs on IIBX or take physical bullion post extinguishment of BDRs. Looking forward for a longer relationship with CPAI & ANMI"

**Agenda Kumar**, Chief Business Officer, NSE IIFSC: "It was indeed a proud moment for the industry with the NSE IFSC - SGX connect being launched by the Honorable Prime Minister Shri Narendra Modi. NSE IFSC is completely aligned with the objectives of IFSCA in building the region and has accordingly started discussions with various stakeholders in onshoring the global liquidity in Nifty products. I re-iterate the fact that trading in US stocks at NSE IFSC will ensure that the end investor trades, settles and holds the securities at IFSC unlike the other models where the orders are routed to other brokers out of the country."



